

தமிழிலங்களைப் பாற்பகுப்பின் அறிப்படை

வினாக் கிருதாயந்.

அப்பல்கருத்து

தமிழ்மூலமில் பாற்பதை இலக்கண ஒன்றியாக வீச அறிப்படையில் சொல்லப்படும் என்ற ஆராய்வும் அனைத்து இலக்கணம், தமிழில் பாற்பதைப் பிடித்தின் ஆராய்வும் இப்புதூரைச் சுட்டுக் கூடிய மிகச்சிகங்கள் மறுவிள்லப்படுவின்றன. அந்தப்படை தமிழில் பாற்பதைப் பாக்டரிமில் இலக்கணத்தையும் காணி செய்யும் என்பதை விடுவது விஷயமாக பாக்டரியாக பாக்டரியாகவும் சிருத்தியாகவும் என்று கூறப்பட விரும்புமா, சிருத்தியில் காணப்பின் அறிப்படையிலேயே என்று கூறப்பட விரும்புமாற்றும் ஏற்பாடு அறிப்படையாக இருக்கி விடுவதைப் பாற்பதைப் போற்றுவது என்ற விஷயம் ஆராய்வுபோன்ற இலக்கட்டெலில் இலவசப்படுமா.

வெற்கணை உயர்த்தி வைக்குவியன, அந்தினாக்குறியன என வகுக்க தமிழிலங்கள் தூயார் அந்த இரு நினைவுகள் வெற்கணையும் கும்பானை வகுப்பார். உயர்த்தினைக் கொற்கால், பென்றபால், பார்த்தபால் என நூல்நாக்கம், அந்தினைக் கொற்கால் ஒன்றால் பால், பலவின்பால் என இரண்டாக்கம் வகுக்கப்படுவின்றன. தமிழிலங்கள் தூயிகளால் இந்த ஜம்பாற்பாகுபாடு பொருள்களின் இயற்கைத்தன்மை கண்டே வேற் கொள்ளப்பட்டது. என்றால் கால பாராட்டுக்கால் வழக்கும் அதே வேறை மறுத்துவியான வியாசங்கள் கழும் முனிசால்க்கப்பட்டுள்ளன.

"உயர்த்தினைக் கொற்காலில் குள் பால், பென்றபால், பார்த்தபால் என்ற பாகுபாடும் அந்தினைக் கொற் களில் ஒன்றால்பால், பலவின்பால் என்ற

பாகுபாடும் உண்டு. பொருள் களில் இயற்கைத் தன்மை கருதிவே நினை, பால் குக்கப்படுவின்ற தெள்பது முழு கால்காலையும் என்ற இங்கே தெரிவி றது. பறவைகள், மிருவுகள், மாங்கள் முதலியன ஆன். பென் கொல் அடைபொழி கொடுத்துக் கந்தப்படுவது முன்டு. பிடி, கனிரூ, ஏருது, பக் என அந்தினைப் பொருள்கள் விளந்தில் கூண்டுக்கும் பெண்ணுக்கும் வேறு பெயர் கூட உண்டு. அபிஷ்டப்பட்ட இடங்களிற் கூட இவையாவும் அந்தினையாகவே கொள்ளப்படுவின்றன. கட்டுப் பெயர் கூட ஒன்றால்பாவாகவே பெறும்பாலும் அன்றைது. மள்ளியலைப் பொறுத் தவங்கியில் உயர்த்தினையிலோ, அந்தினையிலோ ஆன் - பெண் சென்றுபாடு கொள்வதில்லை. குள் பால் பள்ளம், பென்றபால் பள்ளம், இருபாலுக்கும் பொதுநூல் கொற் களில் பள்ளம் வாயும் உயர்த்தினைப்

பவர்பாவில் அடங்குவதை மறியாக்குப் பண்ணமக்கட பவர்பால் விதுதி-காலாலே கொள்ளுவிட்டது" (கோபாலின் 1979, பக.140)

மேற்படி விமர்சனம் தமிழிலக் கணக்காக செய்த மாற்பாகுபாட்டில் சிறைக்குறையாகவே இருக்கின்றன என்ற நோக்கில் அமைகிறது. தமிழிலக் கண பூர்வக் கரும் "பால்" என்பது கட்டும் பொதும் பாது என்கூடாத விளை விக் கொள்ளும்போதே மேற்படி வியல் என்கிற எண்ணம், கண்ணமக்கானத் தீர்மானித்துக் கொள்ளல் காந்தி உணர்வும்.

பால் என்ற கொல் Sex என்ற ஆணியில் கொல் கட்டும் பொருளை உடைய தாக்கில் இனிறு பல்கும் கட்டுமின் நாசம். இது ஜபிராப்பியா வருகையின் பின் - குறிப்பாக ஆவ்விசையாக வருகைக்குப் பின் தமிழில் நிகழ்ந்த கொத்தொரும் மாற்றம் ஒன்றின் விளைவையிறி ஒழுநின்கை. அன்றையில் கெட்டுக்காவலாக தமிழின் இலக்கிய வார்த்தைக் கும், இலக்கண கூல் வழக்கிலும் காலும் பால் என்ற கொல் குறிக்கும் பொதும் "பாலி" என்பதேயாம். அப்பால், இப்பால் என்ற பொழுதி வழக்குக்களிலும் நிகழ்க்கும் குறைஞர் குறைஞர் தலைவரித் தலைப்பட்டும் அந்தக்குற்பால், பொருப்பால், காமத்துப்பால் குறைஞர் தொடர்களிலும் உள்ள "பால்" போவலே ஆவ்விசை, பெண் பால் முதலான தொடர்களிலும் உள்ள

"பால்" என்ற கொல் "பாலி" என்ற பொருளினை உடையதேயாம். அத் தொல்லின் விறப்பு பற்றிய போற்றுவே விள் விளக்கம் இருக்கும்நை மேறும் கொலியாக்கும். "பால் என்ற அந்த கொல்கும் ஆல் என்ற விருதியும் போத்து கூவு என்ற கொல்லையும் பால் என்ற கொல் என்கும் உருவாக்கி விருக்கிறது. பால் என்ற கொல்லின் வேடப் பெருஷ் பாலி தெள்..." (போற்றுவே - 1988, பக்க13); (பதி + அல் - பகல் < பாலி; "இணைக் குறிகள் அடுத்து பெய்யெழுத்து வரும்போது, இணைக்குதிலில் இரண்டாம் குறிக் கெட்டுப்போக, முதலில் நின்ற குறிக் கெட்டுக்கொடுக்க மாறுதல் தமிழிற் பாலுகைக் கணக்கில்லோம் ஓர் அணுப்பு. துகள் - தூஷி, பாதி - பாதி, பொழுது - பொது என்பதற்கூற கொக்கு.) "பால்" என்பது "பாலி" என்ற பொருளை உடையதே என்பதை உணர்த்து கொள்கும் அதேவேணு தமிழிலக்கண நூலாக கெயத் பாந்பாகுபாடு பொதுவுள்ளின் ஆண்டங்கை, பெண் தலையை (Sex) என்பதையற்றின் அடிப்படையில் கேற்கொள்கும் கொக்கத்தை உடைய தலை என்பதையும் உணர்த்து கொள்ளல் கொண்டும் அவ்வாறுவிள் எந்த இயதிலில் அடிப்படையில் அப்பாற பாகுபாடு மேற்கொள்ளப்பட்டது? இந்த விளைவுக்கு விடை காலுமுன் பொழுதியிலக் கணமானது பொழுதிக் குதிய பாகுபாடேயென்றி (பெறக்கணியல், உயிரியல் எண்பு போன்று) பொருளாராய்ச்சியில் அடிப்படையில்

கூற்றுவதைப் படிவது குறிச் சார்தாக
மனதிலைல் என் சொல்களைக் கணக்கு
கொடுக்.

தமிழ் ஒப்பாளிக் கட்டுப்பாடு
என் உயர்த்த முறையை நோக்காப்பியில்
யா, என்ற ஏழ ஆய்வுபாணவும், என்ற ஏழ
பெண்பாணவும், உத, மக, மற்ற
ஏழவுச் செய்வுபாணவும் தான், நம, என்
நோக்காப்பில் நீத குற்றியலுக்கு ஏழாக
ஒன்றே பாணவும் ஆ, ஆவ என்றும்
“ஏ க ஏ” பா ஏி எ “ப ப ன ஏ ஏ”
ஆய்வுபாணவு என்குற்றிப்பிட்டை.
(மொத்தம், மொத்தம் 9 வகையான
ஏழாக்கங்கள்)

ஏ-நோக்கங்கள்:

1. ஆய்வுபால்:

(அ) உண்டான், உண்டான்,
உண்ணா நின்றான், உண்ணா
நின்றான், உண்பான், கரியான்,
கரியான்.

2. பெண்பால்:

(அ) உண்டான், உண்டான்,
உண்ணா நின்றான், உண்ணா
நின்றான், உண்பான், உண்பான்,
கரியான், கரியான்.

3. பால்பால்:

(அ) உண்டான், உண்டான்,
உண்ணா நின்றான், உண்ணா
நின்றான், உண்பான், உண்பான்,
கரியான், கரியான்.
(ஆ) க-றப், க-றப்
(இரண்டும், கொற்றான்)

4. பேச்சுபால்:

(ஆ) ஏற்றது, ஏற்றுமின் தது,
ஏற்றும், ஏற்று
(ஆ) க-யி த த, த-யி த த,
ஏந்தாது, ஏந்தான் த
(இ) குன்றுகட்டு, கொடுத்தாட்டு,
குறுத்தாட்டு.

5. பால்விள்பால்:

(ஆ) உண்டான், உண்டான்
நின்றான், உண்ணான், கரியான்,
(ஆ) உண்ணான், நின்றான்,
(ஆ) உண்ணான், நின்றான்

மேற்படி உதாரணங்கள் பால்
ஏட்டுக் காலன் பற்றிய நோக்காப்பிய
நிதிகளுக்கு ஒன்றால்கார தத்துவம்.
நோக்காப்பியர் கட்டிய ஏழாக்கிற சில
இடங்களில் வழக்கிடுத்துவிட்டன.
ஆய்வும் அடிப்படை விதியில் ஏதை
மாற்றாலும் நிகழ்த்துவிடவில்லை.
தமிழின் மொற்றிராகுதி இன்றும் இந்த
ஸ்த்ரி பகுதிக்குள் அடங்க கடிய
நாட்டேவதானது.

“ஏந்து” எனுகொண் கு முதியும்
ஏதுவாக நோக்கில் சொல்லத் துண்ணாம
நைக் கட்டி திறந்தால் அவை ஒருபாற்
படுத்தப்பட்டு ஆணிபாற் கொறக்கள்
எனப் பெயரிடப்பட்டன. இரண்டாம்
நோக்கில் சொல்ல எந்த ஏழாக்கங்களு
முடிவான். ஆனால் பெண்ணாம் கட்டி
திறந்தால் அவற்றைத் துறபாறப்படுத்தி
பெண்பாற் கொறக்கள் எனக் குறிப்பிட
படா. ஸ்த்ரைம் நோக்கியின் அடல்

ஈம் கூர ஏற்றுக் கொறவதையும் கூறித் தலைக்கீட்டுக் கட்டி நித்தவால் அவற்றைப் பண்பாற் கொறவதை என் வெளிநோடுபாற் படுத்தினார்கள். அவ் வாழும் நான்கூம் தொழுதியுள் அடங்குவதை உயிரிருஷன், உயிர்க்கற் அஸ்திக்கான் எதிர்த்த தானியங்களைக் குறித்தவாலைய் நிற்றாலும் “நூன்னாபால்” எனவும், ஜந்தாம் தொகுதியுள் அடங்குவதை அஸ்திக்கான் எதிர்த்த உயிரிருஷன், உயிர்க்கற் றவற்றின் கட்டத்தை - பள்ளக்கூவை உணர்த்தி நிற்றாலும் “பலனின்பால்” எனவும் வேறு வேறு பாற்படுத்தி என்னால். உயர்திக்கணவில் தனி ஆணைக் குழிப்பாலைய் இருந்த பேரூல் சோல்வங்கூய்ப்பில் பள்ளம் விழுதிக்கூன்மே உடையவாலைய் அமையும் கொற்றிநோடுதியும் ஒன்றுண்டு. கொல்வங்கூய்ப்பில் பள்ளபாற் கொற்கான ஒத்ததாகவே குடும்பதால் அத்தால் கொற்காலும் பள்ளபாற்றிநோடுதி யுள் கேட்கே துடக்கப்படுவின் நன். ஆயிரும் கேள்வியு கருதி அவற்றை மரியாதைப் பள்ளம் என்க கட்டும் கார்த்தம் உண்டு. இந்தத் தெளிவோடு தயிழின் பாற்பாகுபால் குறித்த மேற்படி வியரசாந்தின் வள்ளம், மேல்வங்கூயை இனியில் தோக்குவோம்.

“உயர்திக்கணவில் ஆணி, வெள்ள என்ற ஆடிப்பக்கட்டில் மேற்கொள்ளப் பட்ட பாற்பாகுபால் அஸ்திக்கான் உயிர்கள் (பற்காலர், விருதுகள், மரங்கள்) குறித்து மேற்கொள்ளப் படவில்லை” என்ற குற்றசாட்டை இங்கு எடுத்துக் கொள் கோம்.

ஆக்கிரிக்கௌ உயிர்ப்பொருள்களுக்கு ஆணி, வெள்ள என் அடைகொடுக்கும் கட்டுத்தழும் சிலங்கற்றுக்கு களியு - பிடி என்பக்கோல் ஆணி, வெள்ள பாகுபாகு கட்டும் விசேட கொறவத் திருக்கத்தழும் உண்ணாமலேயை. அவ்வங்களுக்கு அஸ்திக்கான உயிர்த்துவாகுதியை தோக்குவதோடு புருங்களிக்கத்தக்க அளவு கிறுபாள்ளை உயிர்கள் பத்தியே நிவங்கிறது. அன்றியும் அஸ்திக்கான உயிர்களில் ஆணி, வெள்ள வேறுபால் குறித்து கிற பாள்ளை நிவங்கு அத்தகு வேறுபாலுடை வெங்கேளால் அளவினால் கிளிகளுக்கூல்களைப் பொறுத்த அளவில் குற்றாகவே இல்லாமல் போய்கிடுகிறது. “யானை” என்ற குஜராக்கும் பெள்ளும்குபான் பொதுப் பொராயிரும் சரி களியு, பிடி என்றும் திறப்புப் பொய்க்கொயாயிரும் சரி குபேர வினாக்கல்களைப் பெறுவின்றன.

யானை மத்து

களிய மத்து

பிடி மத்து

“ஆணி பாற்பால் கூம், வெள்ள பாற்பால்களும் பொதுவான பள்ளம் யானும் உயர்திக்கணவுப் பள்ளபாலில் அடங்குவின்றன” என்பது தமிழின் பாற்பாலுப்பிற் கட்டுக் காட்டப் படும் யற்றிநோடு குறைபாடு. உண்ணம் வில் சொல்லுமைப்பால் ஆணி களி மத்தியம் அடங்கிய பள்ளமங்களையொன்றாக கொற்கால் என்ற முழுமிகு இருக்கிறது. சோல்வங்கூய்ப்பால்

இயலாதிகளையில் அப்பொதுப்பாற சொற்கள் ஆண்களையோ. பேர்களையோ மாத்திரம் கட்டியது என்ற வொள்ள குறிப்புகளைவிடங்களிலேயே இடிபூண்டியின்றாவிற்கு. (ஆயிரம் மக்கள் பேர்க் கெய்க்கப் போவினார்கள்தானிடத்து மக்கள் என்ற போதுப் பொயி பேர்களை ஒழித்து ஆண்களையே குறித்தது என்ற உதாரணம் காட்பெடும். இத்தது உதாரணங்கள் எவ்வளக்காலத்துக்குப் பின்னால் இடத்துக்கு மும் பொருத்துவன் அல்ல) “தோழியர்” என்பது முதலாயின் விதி விளக்குகள்; அந்தக்கயனங்கூட பொது வோன் விளை முடிவுகளையே வொன்று விட்டார்.

மக்கள் வந்தனர் (ஆண், பேர்கள் இருபாலுக்கும் பொதுவான்று)
ஆண்கள் வந்தனர்
பேர்கள் வந்தனர்

தோழர் வந்தனர் (தோழர் என்பது சேஷங்காப்பால் இருபாற்கும் உரிய தையிழை இன்று பெரும்பாலும் ஆண்கள் குறித்ததே ஸங்குளின்றது)
தோழியர் வந்தனர்.

இதுவரை தோக்கியங்கறால் ஒர் ஏண்ணம் புவனாகின்றது. விளை மூற்றங்களின் குடிப்பக்கடியிலேயே தமிழின் பாற்பாலுபாடு மேற்கொள்ளப் படுவின்றது என்பதே அல்லதும். பால் உணர்த்தும் ராக்களாக பதினொரு பாருகளைச் கட்டிய தோக்கங்கியர்

தோட்டது கறும் செப்தியும் இத்துணர்களையெல்லாவிடுத்துவில்தான்.

“இருநினை மகுஞ்சின் ஜப்பால் ஆறிய ஏழால்ரை இநாக்கும் பதினேங்கள் எழுத்தும் ஓல்தும் தாமே விளையோடு வருமே”
(தோ.வெ.கி.10)

சௌராவக்காயர் தத் த உதாரணங்களும் விளைக்கொற்றுகளாகவே அனுமதிக்கப் படுவதாலில்லை வேண்டும்.

பொருளங்கள் கட்டுவதைவான பொய்க் கொற்கள் இருக்க பொருள்களின் செயற்பாடுகளைச் சுட்டும் விளைகளைகள் அடிப்படையாகக் கொள்ளுகின்ற பால் வகுக்கப்படல் இவ்வாறுப் பின்ற கேள்வி இருக்கு ஏழால். விளைக்கொற்கவிற்காணப்படாத சில விதுதிகள் பொய்க் கொற்கள் சில அற்றிக் கால்காட்டுவதையும் அனுமதியளிக்க. இதை ஏறு பேர்க்காலங்களில் (தோழி, பாஷ்ணி, சோஷங்கரி) “எல்” விதுதி பலவிளைச் சாலங்களும் (அனால், தட்டதால்) உணர்த்துவன், தோக்கங்கியர் அவற்றைப்பொல்லம் கவனத்திற் கொள்ளாதது அல? இந்த விளைக்களுக்கு விடை கருவதாய் அனுமதி பொய்கிலக்கண ஜாம்பா ஒன்றுக்குச் சேஷங்காயர் அனித்த விளக்கம்.

"அன்றை பேசுவதன் காலத்தில் என்னால்வரை கூடுமிக்கதும் அல்லிக்கண யான் பாற்றும் உரித்தாப் பகுத வளரும். அவன், மகன் மகள் என்னால்வரை மகறுவிற்கும், பலனோக்கரும், அல்லிக்கணப் பேசுவதற்கும் உரித்தாப் பகுதவளரும் பென் டாட்டி நுழை என்றும் கூடு, மகறு என்றும் இருக்கிறும் என்னால்வரை இருபாற்றும் உரியணப் பகுதகள் ஒரு விளைக்கொல் போல இன் ஏவிய இன்னபால் குரித்தெனப் பெயசு சொல் கூற ஏறுபதறி உணரித் தொகாவுமயின் உரிய கலவரிய பென்றார்" (இதால் இராம, 191 சௌங்கர்யர் உரை).

பாலுமார்த்துவதில் பெயர் குவத் தினையிழுக்களில் உடன்று பேருள்ளுமையினை உடனடியாக குவத என்பதே மேற்படி, சேஷாவெந்த மாக்குறின் காட்டி. எந்த போழிவிலும் பெயசு சொற்களின் உருவாக்கத்துக்கு எங்கெந்த இல்லை. புத்தாக்கச் சொற்களும் போழிபெயர்ப்புக்களும் பிறபொழிச் சொற்களின் உள்ளால் கல்கனும் இருக்கிற பெயர்களுமாக எல்லையறை பெயசுக்கொற்கள் உருவாகிக் கொண்டேயிருக்கும். அன்றியும் அணுவபியல்களம் தினைபால் உணர்த்தும் தன்மை உடனடியானால் இருக்கிற ஒரு அரிசே, ஆளால் விளைக்கொற் களின் நினைவும் குவனாறால்தான் அல்லது அன்றையில் குவனாறால்தான் அல்லது அன்றையில் குவனாறால்தான்.

நான் அனுமதிப்போலேயே உருவாகின்றோ, பட்டாக்கூக் கிணவையில் இருவதும் விளையும் நான்கூக்கூக் கிணவை நான்குறுக்காக்கும் வெய்யும் என்றும் வாய்ப்பாட்டுத் தெரிவிக்கூக் கிணவை நான்குறுக்காக்கும் வெய்யும் கிணக் கேள்விகளைப் பாலை உணர்த்துவது என்றும் விளைக்குறிவில்லோ. (சொற்கள் நினைபாலாக்கூக்க்குறுக்குறுக்கு பட்டாக்கூக் கிணவைப்போல்; தான்கூக் கூக்கிணவை நினைவுகளில் அவற்றை உணர்த்துவதில்லை. என்னவை மாத்திரமே உணர்த்துவதில்லோ. இது உயில்மொழி கால் அணுக்குறின்றும் போதுத்தான்கூக்கு யாக இருக்கும் கூடும்.)

தெரிவிக் கேயாக் கொற்களைப் பொயிலைச் சூவற்றுச் சிகப் பெறும்பொல என்றும் நினைவை நினைவை, பால் உணர்த்துவது இல்லை. இது விதிக்கு விளைகளை நிறுப்புவதைச் சொற்களிற்கூட பல சொற்கள் பாலை மாத்திரமே உணர்த்துவதின்றை (இருக்குறைவிருப்புப் பொயர்கள்). பாலை உணர்த்தும் சொற்கள் கூட அநை உணர்த்துவதில் நியமநிதி கூம்பினை உடனடியானால் வரும். குதாங்கா வேலேயே பெயரில்கொண்ட உறுப்புப்பட்ட நோக்காப்பியர்,

"இருக்குறைப் பிரித்த ஒம்பாற் வினவிக்கும் உரியணப் புரிய பெயசு வெயினான்" (இதால் இராம 161).

என்றால், பெயசு சொல்லானது சொல்லின் தன்மையாலும் அச்சிரால் வெளிப்படுவதாகவும், குறிப்பாகவும்

கட்டும் போதுவின் தனிமையையும் நினை, பால் போதுவிக் கட்டுமதம், பேரும்பாலங் பெயச்செற்றவின் நினை, பால் நிர்மாணிக்கப் பேருவை தடிக்கொல் நினைவிவரம்; உழடத் தினைவி கேள்வாம். உதாரணமாக மாறுதி என்ற பெயச்செலால் ஏற்றத் தினைகள் குத்து ஏற்றப் பால் கர்த்தது என்று தடிக்க சொல்வாய் திற்கும் தினைவி ய கூறுதற்கு இயலாது. விணைநூற்றோடு கடிய சொற்றிருத்தாக, வாக்கியாக அனுமதி தினைவி கேள்வ அதைப் பற்றிப்பிடப்படும் போதும் என்றது தெரியவிடும்.

Digitized by srujanika@gmail.com

மாதாநி வெள்ளு.

என்னும் இரு தொடர்களில் முதலா
வழில் உண்ண "மாருதி" உபரிதங்கள்
ஆண்பால் குறித்ததின்பதும் இரண்டு
முறைகளிலும் "மாருதி" (மாருதி
என்ற திருவெத்தினால் உறுவாக
கப்பட்ட ஒரு வாக்கம்) அதிர்களை
ஒன்றியபால் என்பதும் அவ்வத்திடாடு
களிலுள்ள விளையுத்துக்களாலேயே
நிச்சயனிக்கப்படுகின்றது. ஒரு மொழி
யில் வழங்கும் என்னுமுக்கணக்கற்ற
இடுதுறிப்பெயர்களின் நிலைப்பாடு
இதுமே. தமிழில் குறித்திப்பட்ட சில
பெயர்களோற்றுவிட தமிழ்மொல் நிலை
யில் நிலைமை. பால் நிச்சயனிக்கக்
சுடியாலாய்க் குள்ளான். ஆகையால்
ஆலந்தை அத்திருப் பெயரியலில்
பட்டியலிட்டுக் கூறினார் தொல்காப்பியர். பட்டியலிட்டாரேயாற் நிலைமை.

பால் பற்றிய பொதுவிலக்கணம்
கூறவிட்டோல் என்பது வெளிக்கப்பட-
வேண்டியது.

தனித்துவில் வொறுகள் ஏற்றுத் தினான் யாக ஏற்றுப் பாவாக இருப்பிரும் அதனால் ஏற்கு இவ்வாய்மோ நட்டுவே விளைத்து விடப் போன்றில் உல். உண்ணமயில் தினான், பால் பாதுபாது வேஷ்டப்படுவது தொடரிசெக்கனாததுக்கு கேள்வி பெயருக்கிணக் கிளைக்கே ஆல்ல. தொடரினமயில் தினான், பால் வழுக்கள் ஏற்படாமல் காத்துவே தினானாயால் ஆராய்ச்சியின் தோக்கமாக, அதனாலேதான் தொல்காப்பியா தினான், பால் பற்றிய ஒய்திகளை பொயிரவில்லோ விளையியவில்லோ கூறாது தொடரிசெக்கனாக் கூறுவதால் அதைத் “விளையாக்கு” என்று இயலிலே கூறினார்தமது கோக்கந்ததை ஓராண்டு விளைப்பகுட்டாகவும் கூறி விடுவார்.

"எல் வெளியில் சேஷன் நுழைப்பார்வதி
விரைவிழும்
வெளியில் சேஷன் நுழைப்பார்வதி
விரைவிழும்
மாண்புவதூட்ட தலைமுறையினரை"
(Qayyid/Qayyid, 11)

தினான், பால் உணர்த்துவதில் விளைச்சொல்லுக்குள்ள அறிகாரத் தந்தக் கண்டெடு பேசி, விளை என்ற முறையான நிருவாயமாற்றி இத்துறையில் முதலில் விளைச்சொல்லுவது இத்துறைத்தார் என்பதற்கும் இவ்விடத்தில் உணர்த்து வேண்டியது என்று.

நினைபாற் பாகுபாட்டில் இருக்கும் தொடர்ச்சியமெயில் வழுக்களேற்றப்படாதற் காத்தலே என்ற தொல்கூப்பியர் கருத்தை பிள்ளைத் திலக்கணவாயியர் கண்ண, தலை மொழியியலான்களோ எவ்வும் கருத்தி நினைவுத்தாகத் தெரிய வில்லை. இது தமிழ்நிலையை முற்றாகத்தில் வட்டமொழியான குடும்பம், நவூக்கத்தில் ஜாரோப்பிய மொழியானக்கும் ஆட்டப்பட்டதன் விளைவேபோலும். தமிழ்மொழியை நோக்காது பயன்ற பாற் பாகுபாட்டை மேற்கொள்ளும் - அதையும் பெயர்வெளிந்தலுக்கும் மேற்கொள்ளும் அம்மொழிகளின் திலக்கணவாயியபோலே நோக்கியாக்காத நீண்டங்காலி முற்ற கொன்று நினைபால் திலக்கணத்தை பெயரியலி வேலே அடக்கி கூற முற்படுவிதாக்கள். தமிழில் நினைபால் நிருணயம் செய்வதை விளைச் சொல் ஒரு கே சிறப்பாகவுரிய குதிகாரத்தை எவ்வும் உணக்கத் தொன்றாகக் குறிஞ்சியை.

"ஒத்துக் கொதுவாக ஒத்துப்பாவாப் பிரிக்கப்படும் என்ற திலக்கணவாக உதினாலும் இந்தப்பாற் பகுப்பும் நினைப்பதுப்படும் சிறப்பாகப் பெயர்க்கால உரியன் என்பது எல் கொன்றதும் தெளியாக விளக்கிய செய்தி"

(பொற்சோ - 1939, பா.43)

மேற்படி கூற்று நினைபாற்பதைப்படுப் பற்றிய தமிழ்நிலையின் நினைப்

பாட்டைத் தெளிவுறுத்துவதாய் காலம் ஆகு. இந்தகைய விளக்கத்தின் ஆடிப் பட்டமீனேலேபே பொற்சோ தமிழின் பாற்பாகுபாடு "பதின்மூற்கால் கொள்ளுவின் அடிப்படையிலே மேற்கொள்ளப்பட்டது என்று கற்றுப்பட்டார்.

"திலக்கிய வழுக்கில் நாம் காலாம் பொயர்க்கொற்களில் இடப்பெயர்கள் தவிட ஏனையவந்தனரெயல்களிடம் அவன், அவள், அவர், அது, அணை முதலாகிய ஒத்து பெயர்களையும் கொண்டு பதில் மாற்றும் (அன்றை பதில்கு) செய்யலாம். ஆப்பகுப் பதில்கூற்றும் செய்யும் பொழுது அவன் என்ற கொல்வால் பதில் மாற்றும் செய்யத்தக்க பெயர்கள் எல்லாவந்தையும் ஆவன்பால் என்ற பெயரால் கட்டுள். அவ்வாறே அவன் என்ற பெயரால் பதில் மாற்றப்பெற்றதைக் கொல்வப் பொயர்களையும் பெயர்பால் என்றும் அவர் என்ற கொல்வால் பதில் மாற்றும் செய்யத்தக்க பெயர்கள் எல்லாவந்தையும் அவன்பால் என்ற பெயரினை பால் என்று இரு பிரியன் அனுமதிக்காமல் ஒன்றைப்பால் என்று ஒரு பிரியனையைப்பட்டுமே அனுமதி தொடர்க்கும் காரணம் என்ற என்பது இப்போது விடங்கும். இதையே மேலும் விடக்கமாக காணப்போம்.

கனிரு, பிடி, ஆவியசைர்கள் முதலாக ஆவன் மாண்பாவடும் பெயர்களைக்கொண்டும் குறிக்கும். இப்படி ஒரு வில அக்ஸிளைஸ் பெயர்கள் நனித் தனியே ஆக்ஸைப் பெயர்கள் என்று கட்டுவதைக் கணமந்திருந்தாலும் கூட நமது இலக்கணங்கள் அக்ஸிளைஸ் பெயர் எனில் ஆவன்பால் பகுப்பை அமைக்க விரும்பும் ஏனோன்றால் கனிரு, பிடி, கேவல், பெனை ஆவிய பெயர்கள் அதுவென்றால் பெயராக பதில் கொற்றும் செய்யத்தக்கன. ஆகவே நன் அக்ஸிளைஸ் ஆவன்பால், பென் பால் இரண்டையும் ஒன்றைப் பால் என்ற ஒரு பகுப்பினேயே அடிக்கிற கொள்களன். (பொற்சோ, 1989, பக்ட).

பெயர் சோந்தவென்றால் கட்டுப் பெயர்களை அவன், ஆவன், ஆவு, அவை என்பதற்கில் ஏதோ ஒன்றால் பதில் பாற்றும் செய்யத்தக்கணவால் இருக்கும் நிலைக்கொண்டு அப்பெயர் கொற்களை ஒழும்பாக வகுக்கும் நமித்தப் பாற் பகுப்பித்தான் அடிப்படை என்ற கொள்கூம் பொற்கோவின் விளக்கும் ஏற்றுக்கொள்ளந்தால்கூல்வ. ஏனோனில் ஒரு பெயர் கொல் குறிக்கும் கொருணை எத்த கட்டுக்கோவினால் குறிப்பிடுவது என்பதை எதைக் கொண்டு நீர்மானிப்பது? முனிப் பூரிடத்திற் காட்டப்பட்ட மாருதி என்ற பெயங்கரே நோக்கவாக "மாருதி" "கை" "குவனி" என்று கட்டுவதோ "அது"

என்று கட்டுவதோ என்பதை அஷ்டால் நோபர் நிலையில் அனுபவம் பொறுத்தே கூறிற்கு கொள்களாம். அதனாலும் நோபரின் விளைவுக்குறை எவ்வதே கூறியவாம். அவன்றி எம் கட்டுப் பெயர்கள் ஒர் உடையின் நோட்டை நிலையில் அடியிடத் தாலு இல்லை. இரண்டைப் பாக்கிய நிலையிலேயே முறையாக அமைக்க பெயங்கர கட்டுப் பெயரால் ஆற்கிறவ் இயலும். ஒரே நிலையாகும் கொள்கூம் நிலையில் மாத்திரமே ஒரே பாக்கிய அமைப்பில் இயற்பெயர்கும் கட்டுப்பெயர்கும் அடுத்தடுத்து வருதல் இயலும். அதற்கொன்று அதற்கு அடுத்தே கட்டுப்பெயர் வரும் மாத்தியப்பாடு உண்டு. (தோல். கொல். 39) இவற்றால் பாற்பகுப்புக் கால அடிப்படையாக அவையத்தக்க ஆற்றல் கட்டுப்பெயர்க்கு இல்லை என்பதும் அவ்வாற்றல் படரிக்கை விளை ஒற்றுக்கொடு உண்டு என்பதும் பெறப்படும்.

இன்றுள்ள தமிழில்கண நூல்களுக்கெல்லாம் அடிப்படையால் விளைக்கும் நோல்லில்கண நூலாகிய நோல் காப்பியலே விளைவிறங்கள் பாற் பகுப்பின் அடிப்படையால் அவையை என்பதைத் தெரிவாக எடுத்து கூறி யினா நிலையில் முயன்ற வேறொப் பாடிப்படையை ஆராய வேண்டிய நிலைக்கொண்டு ஏற்பட்டதற்குக் காரணம் இல்லாமலில்லை. பாற்பகுப்பாளரும் மொழிக்கே உரியது என்பதை உண-

ஏது அது பொருள்களுக்குரியதென்றும் பொருள்களைச் சுட்டுவது பொய்க் கோந்தலே வெள்ளும் ஆணையால் துவந் கற அடிப்படையாகக் கொண்டு பாற்றுப்படி வென்றப்பட்டு என்றும் கருவி அனைவரின் விளைவே இரு. இது முனை குறிப்பிடப்பட்டது போன்று இடைக் கால, பிறகாலத் தமிழ்ப்புதைம் உவகம் வடபோன்றி, ஜோப்பிய மொழிகளுக்கு ஆப்பட்ட காரணத்தின் காரியமாதல் காடு.

அதீங்கூட ஒன்றால் பாலில் ஆன், பேசி வேறுபாடு கருதப்படாவதைக்கு கட்டுப்பெயரின் அடிப்படையில் போற்றோ அளித்த விளக்கம் படிக்கை விளைமுற்றின் அடிப்படையிலும் பொதுத்துவம் முன்பே அவ்வாணிக் கப்பட்டது. இவ்விடத்தில் நமது தேங்குக்குத் தேவையற்றித்திரி ஜூப் பேரினிடங்குத் போற்றோ கறியங்குறியில் என்ன வேறு இரு குறைக்கையும் கட்டுக்காட்டி வேண்டியிருக்கிறது. ஒன்று மேற்படி வேற்றோவின் தொடக்கத்தில் “இருக்கிய வழக்கில்” என்று பிரித்துக் கட்டப்பட்டிருப்பது பொருத்தமான தலை. ஏனெனில் பொறுப்போ கறுவைப் பெய்தி உயக்கூழ்க்கும் போறுத்து வரதே. மற்றைய நலை “இடப்பெயர் கள் தமிழ்” என்று இடப்பெயரை விளக்கியுள்ளப்பதாகும். என்னைப் பெயரையும் கட்டுப்பெயர்களுள் பொருத்தமான ஒன்றினையும் கட்டுவது. கட்டுப்பெயரின் பயன்பாடு தொடர் நிலைக்குரியது என்பதைக் கறுதா

வைப்பே இத்தனை நிலைக் காலங்களில் இருக்கிறுக்கொம். உள்ளமைவில் ஒரு தொடரில் ஒத்து வைப்பெடுத்தப்பட்டு (அழுவையாக) வாழ எத்துப் பெயரையும் கட்டுத் தொடரில் பொருத்தமான ஒரு கட்டுப்பெயரினால் பதி ஒரு வென்றும் என்று கூறுவதைத் தியானதாகும்.

கட்டுப்பெயர்பற்றிய ஆராய்ச்சி அதிகாரப்பட்ட நிலையில் கட்டுப் பெயரின் அடிப்படையில் சௌகாலிய நிலை முனைவுத்துறை ஒரு கருத்துப்படி தோக்குதல் நள்ளு.

“ஆகிவைத்தில், தமிழில் வென்று அவன் என்று வைக்கியம் அகாயற்றி குத்தல் வேண்டும். அவன் என்பது ஆண்பாறாக்கட்டுப்பெயர். தனியே ஆண் பாலைக் குதித்தத் தடையை வடிவம் அல்லது ஆக இருக்கிறுக்கொள்ம். அவ்வும் ஆஜும் மற்று வடிவங்கள். எனவே வென்று ஆன என் பதே புணர்த்தி வெங்கால் என்றும் வழங்கி விருக்க வேண்டும். ஒத்துக்கைப் புணர்த்தி எழுதுகிலை பளைய தமிழ் மூறை: பிரித்தெழுதும் வழக்கம் ஜூபாப்பியராவேயே ஆரம்பிக்கப் பட்டது என்பதும் கவனிக்கத்தக்கல். வெண்டியில் பெயரைத் தொடர்த்து விளைமுற்றுப் பயனின்வைச் சங்கவுட வழக்கம். ஆக முறையைப் பிள்ளைத் தமிழில் விளைச்சொல் கலை காலங்களைக் கொண்டு விளக்கிய பளைய வாக்கியத்தின் முன் பெயர்களை வழங்கப்பட்டது.

ஷுபலே இள்ளநாய தமிழ் வாக்கிய அனைப்பு அவன் வந்தால் He came he என்றாலிலிட்டது” (ஸேஷன் பிளகை 1979 பக் 180,181).

“வாக்கியாக மொழியில் வினா முறைக்கள் பால்வேறுபட்டு காட்டாரு நிறைவு வாக்கை தமிழில் அனைப்பை அதிர்ச்சுகளை வெய்வதற்கும்” என்று கருதுவின் நான் சேஷப் பிளகை. ஆனால் பண்டைய மக்களைக் காலத்திற்கும் காலத்திற்கு கடிதம் வினாக்கள் நூற்றுக்கணக்காக கொள்கிட்டார்களே இருந்தும் சேஷப்பின்னையில் ஆரம்பி சில இடங்கள் ஏற்கன்று முடிவுகளைத் தெளிவாக உணர்த்தும். வடமொழி வழக்கை அடிக்காரியிலே பெயங்கர நூற்க்கு வினாமுறையும் பயனிடுவது வரும் வழக்கம் தமிழில் ஏற்பட்டது என்ற கற்று வடமொழிக் கொலைகள் குடு முத்திய தமிழ்வகையங்களை தொக்காது கற்பட்டது போதும்! அதிலியும் இலட்சக்கணக்கான மக்கள் காலங்களைப் பேசி வந்த ஒரு மொழியை வடமொழியறிந்த ஒருவில் பண்டுத்துகள் தூண்டிமுகம் மாத்தி வகைமுறைகள் என்பது மொழியிய முக்குப் பொருத்தாது.

“இன்குறை தமிழ் வாக்கிய அனைப்பு He came he என்றாலிலிட்டது” என்ற கருத்து கட்டுப்பெயாக ஏழுவாயாக கொள்கிடையும் வாக்கியத் தொகுதி

என்பது மாத்திரமே அனைப்பை இறைப்பத்தோரு கருத்து. ஒரு மேற்கில் கட்டுப்பெயாக ஏழுவாயாக கொள்கிடையும் வாக்கியத் தொகுதி போடு ஒப்பிடுவதில் இயற்பெயாக ஏழுவாயாக கொள்கிடையும் வாக்கிய வங்களின் எண்ணிக்கை மிக அதிக மானது. ஆனால் அதை இயற்பெயாக்கோ வேண்டுள்ள அவற்றைப் பெறும்பானால்கூல் பால் உணர விடுவதனால்வே. அதற்கிணவியிலே வேலை வால் பால் உணர்த்தும் கொள்கிடைய வினாமுறைக்களே காரித்து நின்ற வெய்கின்றன. ஆனால் வினா முறைகளை உணர்த்தும் பாலும் (பால்கும்) கட்டுப்புற்றும் செந்தே கட்டுப்பெயாக கோள்கிடும். வினா முற்றிர பெயராக பாலும் தொழிற்படும் அனைப்பு (வினாயாக்குவதைப் பெய) இருந்ததும் நோக்கத்தைது. அதற்கு பெயர்த்துவிலை உடையவாயாக குறிப்பு வினா முற்றுக்களைவிளம் அனைவதைக் கருத்திற்கிடும். இயற்றப் பொறுத்த வெவ்வேளம் தமிழ்மொழியைப் பொறுத்த வகையில் வினாக்கள் கொல்லுகிறது இந்த ஒரு முக்கியத்துவமே உணர்ப்பட்டு விள்ளது. ஒரு பேருளின் வினாயாகல் என்பது அப்பொருள்களை கட்டும் பெயராக நிறுணவிக்கப்படாது. அப்பொருளின் தொழிற்பாட்டை உணர்த்தும் வினாக்களைப் பொறுத்துவேபே நின்றவிக் கப்படுவின்று என்பதே தமிழ்வகை மரபு உணர்த்தும் உண்ணம்.

பூர்வபாக்கம் என்ற உயிர்க்கும் சீலப்பிள்ளை செய்வினால்க் கேட்குவதை

வாய்க்காலம்

கோவைப்பிள்ளை, கோவைப்பாடு, சென்னையில், (1938) என்னைக் கடிப்பு, திருச்சூர் அறக்கடம், (1989).

பொறிசென், (1989) காலத் திருப்பூரிமலை, சென்னை

ஷங்குப்பிள்ளை, கி,(1966) வாய்க்காலத் தமிழ் இலக்கணம், பாரதி தினாலம், சென்னை.